

தன்னியக்க விலைச்சிட்டை தீர்ப்பனவு (ABS) வசதிக்கான நியதிகளும் நியமங்களும்

பின்வரும் நியதிகளும் நியமங்களும் தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (“வங்கி”) இனால் அதனது வாடிக்கையாளர்களுக்காக (“வாடிக்கையாளர்”) தன்னியக்க விலைச்சிட்டை தீர்ப்பனவு (ABS) வசதியின் பயன்பாட்டினை ஆளும். இச்சேவைக்கு பதிவுசெய்வதன் வாயிலாக, பின்வருவனவற்றுக்கு உடன்படுகின்றார்.

1. பொதுவானவை

1.1 ABS வசதியானது வங்கியின் தகுதிகாண் நியமங்களை பூர்த்திசெய்யும் அனைத்து ஆரம்ப மற்றும் துணைநில் NDB கடனட்டைகள் மற்றும் நடைமுறை கணக்கு/சேமிப்பு கணக்கு (CASA) உடைமையாளர்க்கு கிடைக்கின்றது.

1.2 வாடிக்கையாளருக்கான அறிவித்தலுடன் தன்னுடைய முழுமையான தற்றுணிபில் ஏதேனும் ABS பதிவினை அனுமதிக்க, நிராகரிக்க அல்லது முடிவுறுத்த வங்கி/வணிகர் உரிமை உடையவராவார்.

1.3 வங்கியிடமிருந்தான ABS பதிவு உறுதிப்படுத்தலானது பெறப்படும் வரையில் வாடிக்கையாளர் விலைச்சிட்டைகளை தொடர்ந்தும் கைமுறையாக தீர்ப்பனவாக்கலாம்.

1.4 ABS வசதியானது தொடர்புடைய விலைச்சிட்டை கம்பெனிகள் மற்றும் வங்கிக்கு இடையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நியமங்கள் மற்றும் நியதிகளுக்கு உட்பட்டதாகும்.

2. பதிவு மற்றும் கொடுப்பனவுகள்

2.1 வாடிக்கையாளர்கள் வங்கியின் நியமிக்கப்பட்ட அலைவரிசைகள் ஊடாக, அவர்களது கணக்கு/கடனட்டை இலக்கம் மற்றும் விலைச்சிட்டை கம்பெனி தகவல்கள் உள்ளடங்கலாக சரியானதும் முழுமையானதுமான விபரங்களை வழங்குவதனால், ABS வசதிக்காக பதிவுசெய்துகொள்ளலாம்.

2.2 ABS வசதிக்காக பதிவுசெய்துகொள்வதற்கு முன்னதாக, அவர்களது விலைச்சிட்டை கணக்குகளின் மீதான பூச்சிய நிலுவையை உறுதிப்படுத்தும் முகமாக, தொடர்புடைய சேவை வழங்குநரை தொடர்புகொண்டு அனைத்து வெளிநிற்கும் விலைச்சிட்டைகளை முழுமையாக தீர்ப்பனவாக்குமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

2.3 வாடிக்கையாளரின் கணக்கு அல்லது கடனட்டையில் காணப்படும் நிதி/கடன் எல்லையின் அடிப்படையில், முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ, விலைச்சிட்டை கம்பெனியினால் வழங்கப்படும் விலைச்சிட்டை தொகைகளை கழிக்க வங்கிக்கு வாடிக்கையாளர் அதிகாரமளிக்கின்றார்.

2.4 கொடுப்பனவை செயன்முறைப்படுத்துவதற்கு போதுமான நிதிகள்/கடன் எல்லைகள் காணப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கு வாடிக்கையாளர் பொறுப்பானவராக காணப்படுகின்றார்.

3. அறிவித்தல்கள் மற்றும் தோல்வியடைந்த பரிமாற்றங்கள்

3.1 வங்கியின் குறுஞ்செய்தி சேவைக்கு பதிவுசெய்துள்ள வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வெற்றிகரமான அல்லது தோல்வியடைந்த பரிமாற்றத்திற்குமான அறிவித்தல்களைப் பெறுவர்.

3.2 போதுமான நிதியின்மை, கடன் எல்லை, அல்லது வழு காரணமான தோல்வியடைந்த பரிமாற்றத்தின்போது, துண்டிப்பு அல்லது காலங்கடந்த கட்டணத்தினை தவிர்ப்பதற்காக கொடுப்பனவு திகதிக்கு முன்னதாக விலைச்சிட்டை கம்பெனியுடன் விலைச்சிட்டையை நேரடியாக தீர்ப்பனவாக்க வாடிக்கையாளர் பொறுப்புடையவராகின்றார்.

3.3 தோல்வியடைந்த அல்லது காலந்தாழ்ந்த கொடுப்பனவுகளுக்கு வங்கியோ அல்லது விலைச்சிட்டை கம்பெனியோ பொறுப்புடையதாகாது.

4. அட்டைகள்/கணக்குகளை மாற்றல் அல்லது இரத்துசெய்தல்

4.1 ABS வசதியானது வாடிக்கையாளரினால் எழுத்துமூலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலன்றி அட்டையின் மாற்றல், தரமுயர்த்தல் அல்லது புதுப்பித்தலின் போதான நிகழ்வுகளிலும் செயற்பாட்டில் காணப்படும்.

5. பொறுப்பு

5.1 வங்கி பொறுப்புடையது ஆகாததாவன:

- விலைச்சிட்டை கம்பெனியினால் வழங்கப்பட்ட பொருட்கள் அல்லது சேவைகளின் தரம்
- விலைச்சிட்டை கம்பெனியினால் வழங்கப்பட்ட விலைச்சிட்டை விபரங்களின் தவறுகள், தாமதங்கள் அல்லது தோல்விகள்
- ஏதேனும் காரணத்திற்காக விலைச்சிட்டை கம்பெனியினாலான சேவைகளின் துண்டிப்பு அல்லது தொடர்புறுத்தல்

5.2 விலைச்சிட்டை கம்பெனி அல்லது வாடிக்கையாளரினால் வழங்கப்பட்ட தகவல்களின் தவறுகள், நீக்கல்கள், அல்லது துல்லியமின்மைகள் காரணமாக எழும் ஏதேனும் கோரல்களிலிருந்து ஈட்டுறுதிப்படுத்தவும் வங்கியை தீங்கற்றதாக வைக்கவும் வாடிக்கையாளர் உடன்படுகின்றார்.

6. திருத்தங்கள் மற்றும் முடிவுறுத்தல்கள்

6.1 இந்நியதிகள் மற்றும் நிபந்தனைகளை எந்நேரத்திலும் திருத்துவதற்கான உரிமையை வங்கி கொண்டுள்ளது. நியதிகள் மற்றும் நியமங்களுக்கான ஏதேனும் புதுப்பித்தல்கள் வங்கியின் உத்தியோகப்பூர்வ வலைதளத்தில் கிரமமாக பதிப்பிக்கப்படும்.

6.2 வங்கியோ அல்லது விலைச்சிட்டை கம்பெனியோ வாடிக்கையாளருக்கு எழுத்துமூல அறிவிப்பினை வழங்குவதனால் ABS வசதியினை முடிவுறுத்தலாம். முடிவுறுத்துகையானது ABS வசதியின் கீழான நிலுவையிலிருக்கும் கடப்பாடுகளை பாதித்தலாகாது.

6.3 வசதியை இரத்துசெய்வதற்கான வாடிக்கையாளரினாலான ஏதேனும் கோரிக்கையானது எழுத்துமூலம் / வங்கியினால் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் டிஜிட்டல் அலைவரிசையில்/NDB அழைப்பு மையத்தினை அழைப்பதனால் வங்கிக்கு மேற்கொள்ளப்பட்டாகுதல் வேண்டும் அத்துடன் குறுஞ்செய்தி/மின்னஞ்சல் ஊடாக வாடிக்கையாளருக்க இரத்துசெய்யும் வங்கியின் உறுதிப்படுத்தல் அறிவிக்கப்பட்டதுமே பயனுறுதலடைதல்வேண்டும்.

7. நானாவிதம்

7.1 போதுமான நிதியின்மை, செயற்படாத நிலைமை, அல்லதுத வாடிக்கையாளரின் கணக்கு/கடன்டையின் வலுவின் போது ABS வசதியின்கீழான ஏதேனும் கொடுப்பனவினை நிராகரிக்கும் உரிமையை வங்கி கொண்டுள்ளது.

7.2 வாடிக்கையாளரின் NDB கடனட்டையானது ABS வசதிக்கான பதிவின்போது செயற்படும் நிலையில் காணப்படுதல்வேண்டும்.

8. ஆளும் சட்டங்கள் மற்றும் பிணக்கு தீர்வுகள்

இந்நியதிகளும் நியமங்களும் இலங்கையின் சட்டத்தினால் ஆளப்படுவதுடன் ஏதேனும் பிணக்குகள் கொழும்பு நீதிமன்றங்களின் பிரத்தியேக நியாயாதிக்கத்திற்கு உட்பட்டனவாகும்.

மேலுள்ள நியதிகள் மற்றும் நியமங்களினை நான் வாசித்து புரிந்துகொண்டுள்ளதுடன் பிணைப்புறுத்தப்படவும் உடன்படுகின்றேன் என்பதனை இத்தால் உறுதிப்படுத்தி உடன்படுகின்றேன்.

.....

திகதி

.....

கையொப்பம்